

ஸ்ரீவாதிராஜ ஸ்ரீபாதம்களவரிம்த விரசித நாராயணவர்ம

ஸகல ருஷிகளல்லி ஹரி நம்ம ஸ்வாமியாகி ரக்ஷிஸு

ஆலதலி மத்ஸ்யாவதாரநாகி

ஸ்தளதல்லி வாமநநாகி ரக்ஷிஸு நிம்ம நெநெவரா –

ஆகாஸதலி த்ரிவிக்ரமநாகி ரக்ஷிஸு

பயகளல்லி நாரஸிம்ஹநாகி

மார்கதல்லி வராஹநாகி ரக்ஷிஸு நிம்ம நெநெவர –

ஆஸ்ரயதல்லி நரநாராயணநாகி ரக்ஷிஸு

அயோக்யரல்லி தத்தாத்ரேயநாகி ரக்ஷிஸு –

கர்மபம்தகௌல்ல கௌது ரக்ஷிஸு கபிலமூர்தியாகி

ப்ராத:காலதல்லி கேஸவ நம்ம ரக்ஷிஸு

ஸாயம்காலதல்லி கோவிம்த நம்ம ரக்ஷிஸு

விபத்திநிம்த தந்வம்தரி ரக்ஷிஸு

அந்யதேவதெ பஜநெ கௌது ரக்ஷிஸய்ய

ஸ்ரீக்ருஷ்ணமூருதியாகி அஜ்ஞாநவிஷயகள கௌது ரக்ஷிஸு

வேதவ்யாஸமூர்தியாகி க்ருஷ்ணந ஸம்கவெ

நிம்ம தநிதுரி ராக்ஷஸர எதெ ஒடெஸி,

பயபிடிஸி லயவநெ மாடிஸி

பூதகம்தர்வரு கூஷ்மாம்ட தோரிஸலு

விஷ்ணுகதெ ராக்ஷஸரு ஒடெது சூர்ணவ மாடி

கிடிசளம்தெ பூமி மேலெ ஆதரிஸி

ஸதசம்த்ரப்ரபெயம்தெ ஹொளெவ ஹரியு

நம்ம மதிவம்தரு வைரிகள கண்ணிகெ காணபாரது

மாடிதோரிஸி தம்ம திவ்ய தேஜகள

தர்மவிஷயதலி ஹயக்ரீவநாகி ரக்ஷிஸு

மத்யாஹ்ந காலதலி மதுஸூதநநாகி

ஸாயம்காலதலி ஸ்ரீவத்ஸமூர்தியாகி

ஸ்ரீவாதிராஜ ஸ்ரீபாதம்களவரிம்த விரசித நாராயணவர்ம

ஸாமவேதகெ அபிமாநியாத கருடவாஹநநெ

ஸலஹெந்ந விஷத பயகள பிடிஸி

க்ருஷ்ண முகுடதரநெ ரக்ஷிஸோ

நம்ம ப்ராணேம்த்ரியதிம்த புத்தியிம்த

திக்கு திக்குகளல்லி நாரஸிம்ஹமூர்தியாகி

நாரஸிம்ஹ நாதகளிம்த எல்ல பரியிம்த பக்தரநெல்ல

நரஹரி இத்து ரக்ஷிஸோ

குருமத்வராயர குரு விஸ்வ வ்யாபகர

ஸுவிஷ்ணு விஷ்ணவர மகநம்தெ நிம்ம ஸுநாம

எம்து பாடி ஸுகியாகி ஜமதக்நிவரத

ப்ரஹ்லாத வரத அஸுரர கெலித

பலராம ஜாநகீவல்லப ஜய ஜயராம

நித்ய வைகும்த நிஜ கோவிம்த

அம்பரீஷராயகெ வரகள கொட்ட

நம்பித பக்தரிகெ அபயகொட்ட

யஸோதெய மந உத்தரிஸித

ஹயவதந ரக்ஷிஸு